

+1 கணக்குப்பதிவியல் 2ஆம் இடைப்பருவத்தோடு நவ -25  
சரியான விடை 10X1=10

1. (அ) விதிப்பிழைகள்
2. (ஆ) முழு விடு பிழை
3. (இ) அறைகலன் கணக்கு
4. (ஆ) ஆண்டுதோறும் குறையும்
5. (இ) தொழில் நுட்ப மாற்றங்கள்
6. (அ) சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள் முதல்
7. (ஆ) மறுமதிப்பீடு முறை
8. (அ) முதலின் செலவு
9. (ஈ) முதலின் வரவுகள்
10. (அ) வியாபாரக் கணக்கில்

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி 4X2=8

11. ஈடு செய் பிழைகள்: வெவ்வேறு பிழைகள் ஒன்றுக் கொன்று ஈடுசெய்யவையாக அமைந்தால், அவை ஈடுசெய் பிழைகள் எனப்படும். இப் பிழைகள் தொடர்புடைய கணக்கிலோ அல்லது தொடர்பு இல்லாத கணக்கிலோ நிகழலாம். எனவே ஒரு கணக்கின் கூடுதல் பற்று அல்லது வரவு மற்றொரு கணக்கின் கூடுதல் வரவு அல்லது பற்றின் மூலம் ஈடு செய்யப்படலாம். இப் பிழைகள் ஈடுகட்டும் பிழைகள் எனவும் அறியப்படுகின்றன.

12. தேய்மானம் கணக்கிடும் முறைகள்

நேர்கோட்டு முறை அல்லது நிலைத் தவணை முறை அல்லது ஆரம்ப அடக்கவிலை முறை. குறைந்த செல் மதிப்பு முறை அல்லது குறைந்த செல் இருப்பு முறை ஆண்டுகளின் இலக்கங்களின் கூட்டுத் தொகைமுறை இயந்திர மணி நேர வீத முறை மறு மதிப்பீட்டு முறை ஈடு நிதி முறை காப்பீட்டு முனைம முறை வெறுமையாதல் முறை ஆண்டுத் தொகை முறை

13. ஏதேனும் இரண்டு நேரடிச் செலவுகள் மற்றும் மறைமுக செலவுகளை குறிப்பிடுக.

நேரடிச் செலவுகள்:- கூலி, உள்தூக்குக் கூலி, துறைமுகக் கட்டணம், உள்நுழைவுவரி, இறக்குமதிவரி

மறைமுகச் செலவுகள்:- அலுவலக மற்றும் நிர்வாக செலவுகள், விற்பனை மற்றும் வழங்கல் செலவுகள்

14. கட்டிடம் கட்டியதற்கான தொகை 1000000 முதலின்ச் செலவு

அறைகலன் பழுதுபார்த்தது 50000 வருவாயின் செலவு கட்டடத்தை வெள்ளை அடிப்பதற்கான செலவு 80000 வருவாயின் செலவு பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டியது 400000 முதலின்ச் செலவு

15. ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம்

ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் கணக்கிடும் போது சொத்தின் ஆரம்ப அடக்கவிலை மட்டும் அல்லாமல் முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தொடர்புடைய நிலைச் சொத்தில் முதலீடு செய்யாமல், வேறு ஏதாவது சொத்தில் முதலீடு செய்திருந்தால் குறிப்பிட்ட வட்டி பெறப்பட்டிருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் வட்டியானது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தேய்மானத் தொகையை கணக்கிட ஆண்டுத் தொகை

காரணி பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுத் தொகை காரணியை ஆண்டுத் தொகை அட்டவணை அல்லது சூத்திரத்தை பயன்படுத்தி கணக்கிடலாம்.

தேய்மானத் தொகை பின்வருமாறு கணக்கிடப்படுகிறது:-

தேய்மானத் தொகை = ஆண்டுத் தொகைகாரணி X சொத்தின் ஆரம்பஅடக்கவிலை

16. அ) விற்பனைக் கணக்கில் ரூ.100 வரவு வைக்க வேண்டும்

ஆ) கொள்முதல் திருப்பக் கணக்கில் 200 பற்று வைக்க வேண்டும்

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி : 4X3=12

17. அனாமத்துக் கணக்கு: இருப்பாய்வு சமநிலை அடையாத போது, வேறுபாட்டுத் தொகையை அனாமத்துக் கணக்கு ஏற்ற தற்காலிகக் கணக்கில் பற்று அல்லது வரவு வைக்க வேண்டும். பற்று இருப்புகளின் கூட்டுத் தொகையைக் காட்டிலும் வரவு இருப்புகளின் கூட்டுத் தொகை மிகையாக இருக்கும் போது பற்று வைக்கப்படும். மாறாக, வரவு இருப்புகளின் கூட்டுத் தொகை பற்று இருப்புகளின் கூட்டுத் தொகையை விடக் குறைவாக இருப்பின் வரவு வைக்க வேண்டும்.

18. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள்

1.தேய்வு மற்றும் உராய்வு:- சாதாரணமாகவும் புலனாகும் நிலைச் சொத்தை பயன்படுத்தும் போது அதன் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. அது தேய்வு மற்றும் உராய்வு என்று அழைக்கப்படுகிறது.

2.காலப்போக்கு:- காலப் போக்கு காரணமாக ஒரு சில சொத்துக்களை பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தாமல் இருந்தாலும் அவற்றின் பயன்பாட்டு நிலை குறையும்.

3.பராமரிப்பின்மை:- சொத்துகள் சரிவர பராமரிக்கப்படும் போது அச்சொத்தின் வாழ்நாள் அதிகரிக்கிறது. சொத்துக்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றால் அதிக அளவு தேய்மானத்திற்கான வாய்ப்புகள் உண்டு.

19. நீள்பயன் வருவாயின்ச் செலவு என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தரவும்.

நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட வருவாயினத் தன்மையுள்ள ஒரு செலவின் பயன் எதிர்வரும் ஆண்டு அல்லது ஆண்டுகளுக்கும் கிடைக்குமானால் அச் செலவு நீள்பயன் வருவாயின்ச் செலவு ஆகும். இச் செலவின் பயன், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

எகா:- விளம்பரத்திற்காக செய்யப்பட்ட பேரளவுத் தொகை, பொறி மற்றும் இயந்திரம் மீதான பேரளவு பழுதுபார்ப்புச் செலவுகள்.

20. குறிப்பேட்டுப் பதிவுகள்

| விவரம்                               | பற்று  | வரவு |
|--------------------------------------|--------|------|
| ஆனந்த் க/கு<br>விற்பனைக் க/கு        | ப 1000 | 1000 |
| பழுதுபார்ப்பு க/கு<br>இயந்திரக் க/கு | ப 400  | 400  |
| சம்பளக் க/கு<br>காந்திராஜ் க/கு      | ப 2000 | 2000 |

21. வியாபாரக் கணக்கு

| விவரம்                            | தொகை                       | விவரம்                           | தொகை            |
|-----------------------------------|----------------------------|----------------------------------|-----------------|
| தொ.சரக்கிருப்<br>நேரடிச் செலவுகள் | 150000<br>8000             | விற்பனை<br>இறுதி<br>சரக்கிருப்பு | 400000<br>25000 |
| நிகர கொள்முதல்<br>மொ.லாபம்        | 150000<br>117000<br>425000 |                                  | 425000          |

22. தேய்மானத் தொகை = சொ.ஆ.அ.வி - எ.இ.ம

சொ.எ.நோ.பயன காலம்

$$= \frac{10000 - 2000}{10} = \frac{8000}{10} = 800$$

தேய்மான விகிதம் = ஆண்டுத் தேய்மானத் தொகை X 100  
ஆரம்ப அடக்க விலை

$$= \frac{800}{10000} \times 100 = 8\%$$

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 2X5=10

23.அ. குறிப்பேட்டுப் பதிவுகள்

| விவரம்                            | பற்று | வரவு |
|-----------------------------------|-------|------|
| அருண் க/கு<br>அனாமத்துக் க/கு     | ப 27  | 27   |
| அனாமத்துக் க/கு<br>லட்சுமி க/கு   | ப 45  | 45   |
| அனாமத்துக் க/கு<br>அறைகலன் க/கு   | ப 36  | 36   |
| இயந்திரக் க/கு<br>அனாமத்துக் க/கு | ப 200 | 200  |
| அனாமத்துக் க/கு<br>கொள்முதல் க/கு | ப 9   | 9    |

23.ஆ. குறிப்பேட்டுப் பதிவுகள்

| நாள்        | விவரம்                             | பற்று   | வரவு  |
|-------------|------------------------------------|---------|-------|
| 16 ஜூலை     | இயந்திரக் க/கு<br>வங்கி க/கு       | ப 14000 | 14000 |
| ஜூலை        | இயந்திரக் க/கு<br>வங்கி க/கு       | ப 1000  | 1000  |
| டிசு31      | தேய்மானக் க/கு<br>இயந்திரக் க/கு   | ப 750   | 750   |
| டிசு31      | இலாப நடட்டக்க/கு<br>தேய்மானக் க/கு | ப 750   | 750   |
| 2017 டிசு31 | தேய்மானக் க/கு<br>இயந்திரக் க/கு   | ப 1500  | 1500  |
| டிசு31      | இலாப நடட்டக்க/கு<br>தேய்மானக் க/கு | ப 1500  | 1500  |

இயந்திரக் கணக்கு

| நாள்  | விவரம்       | தொ    | நாள் | விவரம்                     | தொ           |
|-------|--------------|-------|------|----------------------------|--------------|
| 16ஜூ1 | ரொக்க க/கு   | 15000 | டி31 | தேய்மாக/கு<br>இருப்பு கீ/இ | 750<br>14250 |
|       |              | 15000 |      |                            | 15000        |
| 17ஜூ1 | இருப்புக்/கொ | 14250 | டி31 | தேய்மாக/கு<br>இருப்பு கீ/இ | 750<br>12750 |
|       |              | 14250 |      |                            | 14250        |
| 18ஜூ1 | இருப்புக்/கொ | 12750 |      |                            |              |

தேய்மானக் கணக்கு

| நாள்   | விவரம்       | தொ   | நாள் | விவரம்         | தொ   |
|--------|--------------|------|------|----------------|------|
| 16டி31 | இயந்திர க/கு | 750  | டி31 | லாபநட்<br>க/கு | 750  |
|        |              | 750  |      |                | 750  |
| 17டி31 | இயந்திர க/கு | 1500 | டி31 | லாபநட்<br>க/கு | 1500 |
|        |              | 1500 |      |                | 1500 |

24.அ. இயந்திரக் கணக்கு

| நாள் | விவரம்                    | தொ                        | நாள்    | விவரம்                   | தொ                        |
|------|---------------------------|---------------------------|---------|--------------------------|---------------------------|
| 14ஏ1 | நிறுவன க/கு<br>வங்கி க/கு | 200000<br>10000<br>210000 | மா31 31 | தேய் க/கு<br>இருப்புக்/இ | 21000<br>189000<br>210000 |
| 15ஏ1 | இருப்புக்/கொ              | 189000<br>189000          | மா31 31 | தேய்மக/கு<br>இருப்புக்/இ | 18900<br>170100<br>189000 |
| 16ஏ1 | இருப்புக்/கொ              | 170100                    | மா31    | தேய்மக/கு<br>இருப்புக்/இ | 17010<br>153090           |
|      |                           | 170100                    |         |                          | 170100                    |
| 17ஏ1 | இருப்புக்/கொ              | 153090                    |         |                          |                           |

தேய்மானக் கணக்கு

| நாள்   | விவரம்       | தொ             | நாள் | விவரம்    | தொ             |
|--------|--------------|----------------|------|-----------|----------------|
| 15மா31 | இயந்திர க/கு | 21000<br>21000 | மா31 | லாபந க/கு | 21000<br>21000 |
| 16மா31 | இயந்திர க/கு | 18900<br>18900 | மா31 | லாபந க/கு | 18900<br>18900 |
| 17மா31 | இயந்திர க/கு | 17010<br>17010 | மா31 | லாபந க/கு | 17010<br>17010 |

24.ஆ. குறிப்பேட்டுப் பதிவுகள்

| விவரம்                           | பற்று   | வரவு  |
|----------------------------------|---------|-------|
| சம்பளம் க/கு<br>குமணன் க/கு      | ப 10000 | 10000 |
| வாடகை க/கு<br>செங்குட்டுவன் க/கு | ப 6000  | 6000  |
| விற்பனை க/கு<br>அறைகலன் க/கு     | ப 2000  | 2000  |
| குமாரராசா க/கு<br>விற்பனை க/கு   | ப 10000 | 10000 |
| எடுப்புகள் க/கு<br>மணிமாறன் க/கு | ப 1000  | 1000  |

- 25.அ. 1. நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் 20000 முதலினம்
2. புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் 1200000 நீள்பயன் வருவாயினம்
3. தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது 12000 வருவாயினம்
4. தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கான செலவு 4000 வருவாயினம்
- 5.வங்கியில் கடன் பெற்றது 250000 முதலினம்

25.ஆ. குறிப்பேட்டுப் பதிவுகள்

| விவரம்                                       | பற்று  | வரவு       |
|----------------------------------------------|--------|------------|
| அனாமத்து க/கு<br>பெற்ற தள்ளுபடி க/கு         | ப 78   | 78         |
| கொள்முதல் க/கு<br>அனாமத்து க/கு              | ப 1000 | 1000       |
| விற்பனை க/கு<br>நடராஜன் க/கு                 | ப 360  | 360        |
| மேகலா க/கு<br>விற்பனை க/கு<br>கொள்முதல் க/கு | ப 1400 | 700<br>700 |

அனாமத்து கணக்கு

| நாள் | விவரம்                       | தொ                | நாள் | விவரம்   | தொ           |
|------|------------------------------|-------------------|------|----------|--------------|
|      | இருப்பு கீ/கொ<br>பெற்ற தள்ளு | 922<br>78<br>1000 | மா31 | கொள்க/கு | 1000<br>1000 |